2. தகவல் கோரல்.

உறுப்பினர் கொடுத்துள்ள அறிவிக்கை.

திரு. து. புருஷோத்தமன் : பேரவைத் தலைவரவர்களே, ஏறக்குறைய 16 அரிசன மாணவர்கள், அவர்கள் தங்கும் விடுதியில் உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கிறார்கள்; ஸ்ட்ரைக் நடந்து கொண்டிருக்கிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அதைப்பற்றி ஒரு ஒத்தி வைப்புத் தீர்மானம் கொடுங்கள்.

திரு. எல். இளையபெருமாள் : ஒத்தி வைப்புத் தீர்மானம் கொடுத்திருக்கிறோம். அங்கே அரிசன மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள், (குறுக்கீடு) . . .

மாண்புமிகு பேரவைத் தலைவர் : மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள். இன்ன சாதியைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்று சொல்லாதீர்கள்; சாதியை நாம் ஏற்றுக்கொள்வது இல்லை.

திரு. எல். இளையபெருமாள் : ஹாஸ்டல் ஸ்டுடன்ட்ஸ் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்; அதைப்பற்றி நாளைக்காவது எடுத்துக்கொள்வீர்களா ?

மாண்புமிகு பேரவைத் தலைவர் : எடுத்துக் கொள்ளலாம்.

3. ஒத்தி வைப்புத் தீர்மானம்.

உதக மண்டலத்தில் படப்பிடிப்பின்போது கன்னட நடிகர் தாக்கப் பெற்றதாக பெங்களூரில் தமிழர்கள் தாக்கப்பெறுவது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திருவாளர்கள் செ. சிவசாமி, தி.கா. நல்லப்பன், அ. ரகுமான்கான், மு. அப்பாத்துரை, பொ. உத்திராபதி, கே. கல்லன், மு. அரங்கநாதன், இரா. கருப்பையா, எம். ஆறுமுகம், ஆர். டி. கருப்பையா, சு. பாலன், இரெ. இராசமாணிக்கம், பி. ஈஸ்வரமூர்த்தி என்கிற சொரணம், என். வரதராஜன், டி. மணி, ப. நெடுமாறன், ரா. கிருஷ்ணன், ஆர். நவநீதகிருஷ்ணபாண்டியன் ஆகியோர் ''உதகமண்டலத்தில் கன்னடப் படம் எடுக்கும்போது தகுந்த பாதுகாப்பு கொடுக்காததால் ஏற்பட்ட கல்லெறிச் சம்பவத்தால் இங்குள்ள பதட்ட நிலையும் இது தொடர்பாக பெங்களூரில் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தான நிலை குறித்தும் விவாதிக்கப் பேரவையின் இதர அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும்'' என்ற தீர்மானத்தை மொழிய என் அனுமதி கேட்டு அறிவிப்புகள் கொடுத்துள்ளனர்.